

**SUPPLEMENT**

TO

**The Ceylon Government Gazette,**

**PART III.**

**FRIDAY, AUGUST 1, 1902.**

**NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.**

**T**AKE notice, that unless within three months from the 25th day of July, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

*Description of Lands referred to.*

The following lots, situated in the village of Andaluwa in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Preliminary plan 39.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
34	Tanahenyaya	89	2	0
35	Mananhenihaladeniya	0	2	20
36	Kina-attehenedeniya	0	0	32
40	Mananhenepahaladeniya	0	1	0
		90	2	12

on sheet O<sub>20-28</sub><sup>15</sup> and O<sub>36-44</sub><sup>15</sup>, and bounded as follows : on the north by the village limit of Pasgoda ; on the east by Kina-attehena claimed by Rubasinge Don Bastian and others, the Kina-attehenedola, Urapilussumulla claimed by Rubasinge Don Bastian and others, Tanahena claimed by ditto, Poddalawatta belonging to ditto, Poddalawattedola, Poddalaphaladeniya claimed by Rubasinge Don Bastian and others, Mahakumburehena claimed by Rubasinge Don Janis and others ; on the south by the village limit of Rotumba ; on the west by the village limit of Rotumba, the Galpottehenedola, Galpottehena claimed by Rubasinge Don Bastian and others, the village limit of Rotumba.

**විෂය 1902** ක්වු ජුලි මස 25 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළතදී මෙහි පහත දක්වන ඉඩම්වලට නොහොත් ඉන් එකකට නොහොත් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධව වස 1897, 1899 සහ 1900 ආඥාපණත්වල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණු ලැබූ විශේෂ මන්ත්‍රණවරයානන්තරින් සේයේ ගාල්ලේ කන්තෝරුවේදී උත්තරයේයේ ඉදිරිපිටට ඇවිත් පෙනීසිට එකී ඉඩම්වලට නොහොත් ඊට ඇති යම් කොටසකට කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොයෙදුනොත්, එකී විශේෂ මන්ත්‍රණවරයානන්තරයේට ඉහතකී ආඥාපණත්වලින් ලැබී තිබෙන බලවල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් නොකියාපු එකී ඉඩම් එක්කෝ එයින් අයිතිවාසිකමක් ගෙන හැරදක්වන්නට නොයෙදුන සෑම ඉඩම් රජසත්තක ඉඩම් හැරියට උත්තරයේයේ අත්සන ඇති ලියවිල්ලකින් උත්තරයේ විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දැනගතයුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,  
විශේෂ මන්ත්‍රණවරයානන්තරයේය.

**ඉඩම්වල තොරතුරු.**

දකුණු පලාතට අයිති මාතර දිස්ත්‍රික්කේ මොවක්කෝරලේ ආදේව යන ගම පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියමේ පෙන්නුන මෙහි පහත දක්වන බිම්කවිටි, එනම් :—

O<sub>20-28</sub><sup>15</sup> සහ O<sub>36-44</sub><sup>15</sup> සිතියම් පත්‍රවලට අඩංගු :—  
මුල් සිතියම 39.

බිම්කවිටිය.	ඉඩමේ නම.	භූමිකරම.
		අ. රු. ප.
34	තනගේන්යාය ...	89 2 0
35	මානන්ගේගේ ඉහලදෙහිය ...	0 2 20
36	කිනඅත්තේගේගේ දෙහිය ...	0 0 32
40	මානන්ගේගේ පහලදෙහිය ...	0 1 0
		90 2 12

**මීට මායිම්**—උතුරට පස්ගොඩ ගම්ඉමද; නැගෙනහිරට රුබසින්ගේ දෙත් බස්නියන් සහ තවත් අයවල් විසින් අයිති වාසිකම් කියන කිනඅත්තේ ගේනද, කිනඅත්තේ දෙලද, රුබසිංගේ දෙත් බස්නියන් සහ තවත් අයවල් විසින් අයිති වාසිකම් කියන උරපිලිස්සු මුල්ලද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන තනගේනද, එම අයවල් විසින් අයිතිවාසිකම් කියන පෝද්දලවත්තද, පෝද්දලවත්තේ දෙලද, රුබසිංගේ දෙත් බස්නියන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන පෝද්දලපහලදෙහියද, රුබසිංගේ දෙත් ජනිප් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන මහකුණරේගේනද; දකුණට රෝතුණගම්ඉමද; බස්නාඉරට රෝතුණගම්ඉමද, ගල්පොත්තේ ගේගේදෙලද, රුබසිංගේ දෙත් බස්නියන් සහ තවත් අයවල් විසින් අයිතිවාසිකම් කියන ගල්පොත්තේ ගේනද, රෝතුණගම් ගම්ඉමද.

இவ்வறிவித்தலின் தேதியாகிய 1902 ம் ஆண்டு ஆடிமீ 25 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளின் வெவ்வேறையும் குறித்து உரித்துப்பேசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவினாடி பானான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் முன்பாக காலி அவரது கந்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அவற்றிலெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடத்தை காண்பியாதிருந்தால், மேற்சொல்லிய குறித்த உத்தியோகஸ்தராக தம்மில் சொல்லப்பட்ட கட்டளைச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்துமூல மாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப்பேசப்பட்டவர்கள் வெளிப்படாவிடில் முடிக்குரிய ஆதனமென்று வெளியாக்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸ்,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாத்தறை மூலதிரிக்கில் மொறவக்கோறையைச்சேர்ந்த ஆங்கிலவை என்னும் கிராமத்தினுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அஃதாவது இத்தோடணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டபயில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :-


0<sup>15</sup>/<sub>20</sub>—28 ம், 0<sup>15</sup>/<sub>36</sub>—44 ம் அளவுக்கடதாகிகளில்,

பிரதமபடத்து இலக்கம் 39.

துண்டு.	காணியினது பெயர்.	விசாலம். ஏ. அ. ப.
34	தனகேன்பாய	89 2 0
35	மாணக்கேனே இகலதெனிய	0 2 20
36	கினத்தேகேனேதெனிய	0 0 32
40	மாணக்கேனேபாலதெனிய	0 1 0
		90 2 12

எல்லை, வடக்கு-பஸ்கொடுடைய எல்லை; கிழக்கு-அவஸின்கே தொன் வஸதியனும் சிலபேர்களும் உரித்துப்பேசும் கினத்தேகேனே, கினத்தேகேனேதொல, அவஸின்கே தொன் வஸதியனும் சிலபேர்களும் உரித்துப்பேசும் ஊறுபிணை முள்ள, மேற்சொல்லியவர்கள் உரித்துப்பேசும் தனகேன, மேற்சொல்லியவர்களுடைய போத்தவவத்த, போத்தவவத்தே தொல, அவஸின்கே தொன் வஸதியனும் சிலபேர்களும் உரித்துப்பேசும் போத்தவபாலதெனிய, அவஸின்கே தொன் ஜானிகம் சிலபேர்களும் உரித்துப்பேசும் மாசும்புரேகேன; தெற்கு-டுட்டும்புடைய எல்லை; மேற்கு-டுட்டும்புடைய எல்லை. கல்பொத்தேகேனேதொல, அவஸின்கே தொன் வஸதியனும் சிலபேர்களும் உரித்துப்பேசும் கல்பொத்தேகேன, டுட்டும்புடைய எல்லை.

[For Tracing see page 3.]



Scale of 8 Chains to an Inch.

Preliminary plan 39.

Situation : Andoluwa village in Udugaha pattu of Morawak korsle.

Lot.	Name of Land.	Extent. A. R. P.
34	Tanahenyaya	89 2 0
35	Mananhenaihaladeniya	0 2 20
36	Geeattahenedeniya	0 0 32
40	Mananhenepahaladeniya	0 1 0
		90 2 12

Surveyor-General's Office,  
Colombo, April 9, 1902.Sheets O<sub>20-28</sub><sup>15</sup> and O<sub>36-44</sub><sup>15</sup>J. L. HAMPTON,  
for Acting Surveyor-General.*Description of Boundaries of the Block comprising Lots 34, 35, 36, and 40 in Preliminary Plan 39.*

Lot.	Name of Land.	Lot.	Name of Land.
1	Pasgoda village	7	Water-course
2	Geeallahena	8	Pohotdolapahaladeniya
3	Water-course	9	Mahakumburehena
4	Urapilussumulla	10	Rotumba village
5	Tanahena	11	Galpottehena
6	Pohotdolawatta		